

JUDICIAL FORM NO.53

(See Rule 42)

Deposition of Witness

(Chapter XXXIII Code of Criminal Procedure)

IN THE COURT OF JUDICIAL MAGISTRATE, PERUNDURAI

Calendar		C.C.No.	214/2013
Miscellaneous		C.M.P.No	
Sessions		S T C No.	
Deposition of witness for	PW3	Prosecution /Defence / Court	
Name	Kalamani	Caste	
Father's Name	Ramasamy	Calling	
Village	Kanuvaipalayam, Medur Post,	Religion	
Taluk	Karamadai	Age	

Solemnly affirmed in accordance with the provisions of the oaths Act 1969(Central Act 44 of 1969) of the day of

Date: 03.02.2021

முதல் விசாரணை

நான் மேற்சொன்ன விலாசத்தில் பணி ஓய்வு பெற்று குடியிருந்து வருகிறேன். சம்பவ சமயத்தில் நான் கடலூர்மாவட்டம் விருதாச்சலத்தில் குடியிருந்துவந்தேன். எனக்கு இரண்டு மகள்கள். எனது பெரிய மகள் கௌசிகாவிிற்கு 03.06.2011 இல் காரமடையில் எதிரியுடன் திருமணம் நடந்தது. ஆஜர் எதிரிதான் அவர். திருமணத்திற்கு பின் இரண்டு மாதங்கள் சந்தோஷமாக குடும்பம் நடத்திவந்தார்கள். பின்னர் அவர்களுக்குள் சிறு சிறு பிரச்சனைகள் நடந்து வந்தது. அடிக்கடி ஆஜர் எதிரியின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவருவார்கள். அவர்களுக்கும் பிரச்சனை இருந்துவந்தது. எதிரி என் மகளின் தோழிகளுக்கு அலைபேசி மூலம் அழைத்து என் மகளை பற்றி தவறான சங்கதிகளை கூறிவந்தார். சாப்பிடுவதற்கெல்லாம், காலேஜ்

சென்றுவரும் செலவு இதற்கொல்லாம் கணக்கு எழுதிவைத்துவந்தார். இவ்வாறு சிறுசிறு பிரச்சனைகள் தினந்தோறும் செய்துவந்தார். 2011 ஆம் வருடம் டிசம்பர் மாதம் முதல் பிரச்சனைகள் அதிகமாகி வந்தது. 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கடி ஆஜர் எதிரி என் மகள் மீது சந்தேகப்பட்டு எங்களை கேவலமாக திட்டியும் வந்தார். அதை என் மகள் எங்களிடம் போனில் சொன்னார். அதற்கு நாங்கள் அனுசரித்து செல்லுமாறு அறிவுரைகள் கூறினோம். பின்னர் என் மகள் 4 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவளை அடித்து உதைத்து கருச்சிதைவு ஏற்பட்டது. பின்னர் கோபி ரோட்டில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு என் மனைவி என் மகளை அழைத்துச்சென்றார். பின்னர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி பெருந்தை கொங்கு நகரில் உள்ள எதிரியின் வீட்டிற்கு சென்றபோது அவர் வீட்டை காலி செய்து சென்றுவிட்டார். அதனால் எனது மகளின் தோழி பிரவீனா அவரின் வீட்டில் ஒருவாரம் தங்க வைத்திருந்தோம். என் மகளின் தோழி வீட்டிலிருந்து என் மகள் கல்லூரி சென்றுவந்தார். பின்னர் எனது உறவினர் கிருஷ்ணசாமி வீட்டில் தங்கவைத்து கல்லூரி சென்றுவந்தார். இதனால் எனது மகளின் வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டது. எங்களுக்கும் எனது மகளுக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி துடியலூர் காவல் நிலையம் சென்று என் மகள் புகார் கொடுத்தார். இது சம்மந்தமாக போலீசார் என்னை விசாரித்தனர். குறுக்குவிசாரணை இல்லை.

திறந்த நீதிமன்றத்தில் சாட்சி சொல்லச் சொல்ல, என்னால் தட்டச்சுக்குச் சொல்லப்பட்டு, அவரால் திறந்த நீதிமன்றத்தில் தட்டச்சு செய்யப்பட்டு, சாட்சிக்கு படித்துக் காண்பிக்கப்பட்டு, சாட்சியால் சரி என்று ஒப்புக் கொள்ளப்பட்டு என் முன்னால் சாட்சியின் கையெழுத்து / கைரேகை பெறப்பட்டது.

நீதித்துறை நடுவர், பெருந்துறை.

Signature of the Witness

Name of the Interpreter
Tmt.K.S.Shabeena, B.A.B.L.
Judicial Magistrate,
Perundurai.

Solemnly affirmed in accordance with the provisions of the oaths Act, 1969, (Central Act 44 of 1969) on the-----day of -----2021.

Signature of Interpreter